



தகவல்

அந்நியம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 11.11.2020

(முன்னிலை)

திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 1828/D/2020

திருமதி v. ஜோஸ்பர் பிரிஸ்கில்லாள் -- மேல்முறையீட்டாளர்
/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / முதல்வர்,
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை -- பொது அதிகார அமைப்பு
மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி,
தேனி மாவட்டம்.

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	08.06.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	09.10.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	10.08.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	21.02.2020

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திரு. v.ஜெகநாதன், முதல்வர், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் தேனி மாவட்டம், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், இப்பள்ளியில் பணிபுரியும் தனது கணவரின் பணி நியமனம் மற்றும் ஊதியம் தொடர்பான விவரங்களை தகவல்களாகக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ஏற்கெனவே தகவல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மனுதாரருக்கு பொது அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானவை என்று முடிவு செய்து, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக்கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1828/D/2020

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / முதல்வர்,
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை
மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம்.

மனுதாரர்:-

திருமதி V. ஜோஸ்பர் பிரிஸ்கில்லாள்,
க/பெ. வேல்முருகன்,
எண்.6/5, மெயின்ரோடு, சங்குபுரம்,
இடைகால் போஸ்ட்,
கடையநல்லூர் தாலுகா - 627 804.